



بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

خطبة الجمعة بتاريخ ٢٢/١١/٢٠١٩ الموافق ٢٥ ربيع الأول ١٤٤١ هـ

أَهْوَالُ يَوْمِ الْقِيَامَةِ

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنُسْتَعِينُهُ وَنُسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَتُوبُ إِلَيْهِ، وَنَعُودُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضِلِّ فَلَنْ تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ وَلَا مَثِيلَ وَلَا ضِدَّ وَلَا نِدَّ وَلَا جِسْمَ وَلَا أَعْضَاءَ وَلَا هَيْئَةَ وَلَا صُورَةَ وَلَا مَكَانَ لَهُ، جَلَّ رَبِّي هُوَ الْوَاحِدُ الْأَحَدُ الْفَرْدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ، وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَحَبِيبَنَا وَعَظِيمَنَا وَقَائِدَنَا وَقُرَّةَ أَعْيُنِنَا مُحَمَّدًا عَبْدَهُ وَرَسُولَهُ وَصَفِيَّهُ وَحَبِيبَهُ، بَلَغَ الرِّسَالَةَ وَأَدَّى الْأَمَانَةَ وَنَصَحَ الْأُمَّةَ، فَجَزَاهُ اللَّهُ عَنَّا خَيْرَ مَا جَزَى نَبِيًّا مِنْ أَنْبِيَائِهِ، اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ وَأَنْعِمْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ الْمُعَلِّمِ، وَعَلَى عَالِيهِ وَأَصْحَابِهِ الطَّاهِرِينَ وَمَنْ تَبِعَهُمْ بِإِحْسَانٍ إِلَى يَوْمِ الدِّينِ.

أَمَّا بَعْدُ عِبَادَ اللَّهِ فَإِنِّي أَوْصِيكُمْ بِتَقْوَى اللَّهِ، اتَّقُوا اللَّهَ وَاسْتَقِيمُوا عَلَى هُدَاهُ فَقَدْ قَالَ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى ﴿وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللَّهِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ﴾ (٢٨) إِنَّ ذَلِكَ الْيَوْمَ هُوَ يَوْمُ الْقِيَامَةِ الَّذِي تُوَفَّى فِيهِ كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ فِي الدُّنْيَا، ذَلِكَ الْيَوْمُ الَّذِي جَاءَ فِيهِ أَنَّ مِقْدَارَهُ خَمْسُونَ أَلْفَ سَنَةٍ

Notre Seigneur *tabaraka wata^ala* dit : ce qui signifie : « **Craignez un Jour durant lequel vous reviendrez à la vie pour le jugement de Allah, ensuite chaque âme sera rétribuée en fonction de ce qu'elle aura acquis et ils ne subiront pas d'injustice.** »

Ce jour en question sera le Jour du jugement. Ce jour dans lequel chaque âme sera rétribuée en fonction de ce qu'elle aura acquis dans ce bas-monde. Il a été rapporté à propos de ce Jour qu'il dure cinquante mille années.

واعلموا أَنَّهُ وَرَدَ فِي حَدِيثِ جِبْرِيلَ الْمَشْهُورِ الَّذِي رَوَاهُ مُسْلِمٌ أَنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُعَلِّمَ النَّاسَ أُمُورَ دِينِهِمْ فَسَأَلَهُ أَمَامَ جَمْعٍ مِنَ الصَّحَابَةِ عَنِ الْإِيمَانِ فَقَالَ الْإِيمَانُ أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ وَتُؤْمِنَ بِالْقَدْرِ خَيْرِهِ وَشَرِّهِ
هـ

Sachez que nous est parvenu le *hadith* très connu de *Jibril* [rapporté par Mouslim], dans lequel *Jibril* ^*alayhi s-salam* était venu voir le Prophète *salla l-Lahou ^alayhi wasallam* pour enseigner aux gens les sujets de leur religion. Il l'a ainsi interrogé devant un groupe de ses compagnons à propos de la foi, et le Prophète *salla l-Lahou ^alayhi wasallam* a dit : ce qui signifie : « **La foi, c'est que tu croies en Dieu, en Ses anges, en Ses livres, en Ses messagers, au Jour dernier, et que tu croies en la prédestination du bien et du mal.** »

فَاعْلَمُوا أَحَبَّتِي أَنَّهُ يَجِبُ الْإِيمَانُ بِالْيَوْمِ الْآخِرِ أَيَّ بِيَوْمِ الْقِيَامَةِ فَمَنْ لَمْ يُؤْمِنَ بِهِ فَقَدْ خَرَجَ مِنْ دَائِرَةِ الْإِسْلَامِ. وَاللَّهُ تَعَالَى أَخْبَرَنَا فِي كِتَابِهِ الْعَزِيزِ عَمَّا يَحْصُلُ مِنْ أَهْوَالٍ فِي هَذَا الْيَوْمِ الْعَظِيمِ فَاسْتَمِعُوا مُتَدَبِّرِينَ مُتَنَبِّهِينَ وَتَذَكَّرُوا أَنْكُمْ سَتَشْهَدُونَ هَذَا الْيَوْمَ فاعْمَلُوا الْخَيْرَ بِإِخْلَاصٍ لِتُنْقِذُوا أَنْفُسَكُمْ مِنَ الْخَطَرِ الْعَظِيمِ، لِتَكُونُوا سَالِمِينَ غَانِمِينَ ءَامِنِينَ مُطْمَئِنِّينَ. قَالَ تَعَالَى فِي سُورَةِ الْجُمُعَةِ ﴿قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَىٰ عِلْمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ ﴿٨﴾﴾.

Sachez, chers bien aimés, qu'il est un devoir de croire au Jour dernier, c'est-à-dire au Jour du jugement. Celui qui ne croit pas en ce Jour-là est sorti de l'islam. *Allah ta^ala* nous a informés dans Son livre honoré à propos de ce qui va se produire comme épreuves en ce Jour éminent. Ecoutez donc en méditant, attentivement, et rappelez-vous que vous serez présents ce Jour-là. Alors œuvrez en bien avec sincérité pour sauver vos âmes du danger éminent. Afin que vous soyez sauvés, victorieux, saufs et apaisés. *Allah ta^ala* dit : ce qui signifie : « **Dis : Certes, la mort que vous fuyez vous rattrapera, ensuite vous serez ressuscités pour le jugement par Celui Qui sait les choses cachées et les choses apparentes. Il vous annoncera alors ce que vous aviez fait.** »

فَاللَّهُ تَعَالَى خَلَقَكُمْ وَهُوَ يُمِيتُكُمْ ثُمَّ يُبْعَثُكُمْ وَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ قَالَ تَعَالَى ﴿ذَلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ وَأَنَّهُ يُحْيِي الْمَوْتَىٰ وَأَنَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ ﴿٦﴾ وَأَنَّ السَّاعَةَ ءَاتِيَةٌ لَا رَيْبَ فِيهَا وَأَنَّ اللَّهَ يَبْعَثُ مَنْ فِي الْقُبُورِ ﴿٧﴾﴾.

Ainsi *Allah ta^ala* vous a créés, et c'est Lui Qui vous fera mourir. Puis, Il vous ressuscitera, et Il vous apprendra ce que vous aviez fait. *Allah ta^ala* dit : ce qui signifie : « **Certes Allah est Al Haqq** –Celui au sujet de l'existence duquel il n'y a pas de doute–, et certes Il ressuscite les morts, et Il est certes sur toute chose tout puissant, et le Jour dernier arrivera sans aucun doute, et Allah ressuscite ceux qui seront dans les tombes. »

أَحْبَبْتِي إِنَّ مَوَاقِفَ الْقِيَامَةِ خَمْسُونَ مَوْقِفًا وَكُلُّ مَوْقِفٍ مِقْدَارُهُ أَلْفُ سَنَةٍ مِنْ سَنَاتِ الدُّنْيَا قَالَ تَعَالَى ﴿ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ ﴾ ١ لَكِنَّهَا تَكُونُ عَلَى التَّقِيِّ أَقَلَّ مِنْ مِقْدَارِ الصَّلَاةِ الْمَكْتُوبَةِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ فَقِيلَ لَهُ مَا أَطْوَلَ هَذَا الْيَوْمَ فَقَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهُ لِيُخَفَّفُ عَلَى الْمُؤْمِنِ – أَيِ الْكَامِلِ – حَتَّى يَكُونَ أَحْفَ عَلَيْهِ مِنْ صَلَاةٍ مَكْتُوبَةٍ يُصَلِّيهَا فِي الدُّنْيَا اه رَوَاهُ ابْنُ حِبَّانَ.

Mes bien-aimés, les stations du Jour du jugement sont au nombre de cinquante. Chaque station dure mille années, des années du bas monde. *Allah ta^ala* dit ce qui signifie : « **En un Jour dont la durée sera de cinquante mille ans.** » Cependant, ces stations paraîtront aux pieux moins longues que la durée d'une prière prescrite. Le Messager de *Allah salla l-Lahou ^alayhi wasallam* a dit ce qui signifie : « **Un Jour dont la durée sera de cinquante mille ans.** » On lui a dit : « Mais qu'elle sera longue cette journée ! » Il a alors dit *salla l-Lahou ^alayhi wasallam* ce qui signifie : « **Par Celui Qui détient mon âme par Sa puissance, le croyant accompli sera soulagé au point que ce Jour-là paraîtra pour lui moins long qu'une prière prescrite qu'il accomplit dans le bas monde.** »

فَمَنْ صَبَرَ فِي الدُّنْيَا عَلَى آدَاءِ الْوَاجِبَاتِ وَاجْتِنَابِ الْمُحَرَّمَاتِ يُخَفَّفُ عَنْهُ فِي ذَلِكَ الْيَوْمِ، فَاحْرِصْ عَلَى أَنْ تَكُونَ مِنَ الْكَمَلِ الَّذِينَ طَلَّقُوا الدُّنْيَا وَاتَّخَذُوا صَالِحِ الْأَعْمَالِ لِلْعُبُورِ وَلِوَقَايَةِ النَّفْسِ مِنْ أَهْوَالِ ذَلِكَ الْيَوْمِ. فَسَارِعُوا لِلْخَيْرَاتِ فِي هَذِهِ الْأَيَّامِ الْقِصَارِ لِتِلْكَ الْأَيَّامِ الطُّوَالِ لِتَفُوزُوا بِالْمَقَامَاتِ الْعَالِيَاتِ،

Celui qui patiente dans le bas monde pour accomplir les devoirs et éviter les péchés, il sera soulagé ce Jour-là, alors tâche d'être au nombre de ceux qui sont accomplis, ceux qui ont abandonné le bas-monde et qui ont accompli les bonnes œuvres dans la vie d'ici-bas pour traverser le pont et pour préserver leur âme des épreuves de ce Jour-là. Accourez alors pour accomplir les bonnes œuvres dans ces journées qui sont courtes pour gagner durant ces autres journées qui sont longues et pour obtenir les hauts degrés.

^٢ سورة المعارج.

فَإِنَّ مَشَقَّةَ الصَّبْرِ عَلَى الْمَعَاصِي فِي الدُّنْيَا فِي مُقَابَلَةِ مَا يَتَجَنَّبُهُ الْإِنْسَانُ بِسَبَبِ ذَلِكَ مِنْ عَذَابِ يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ كَلَّا شَيْءٌ، كَلَّا مَشَقَّةٌ لِيَكُونَ الْفَوْزُ الَّذِي يَلْقَاهُ الْإِنْسَانُ فِي الْآخِرَةِ بِصَبْرِهِ عَنِ الْمَعَاصِي فِي الدُّنْيَا كَبِيرًا جَدًّا، لِكُونِهِ يَفُوزُ بِجَنَّةٍ فِيهَا مَا لَا عَيْنٌ رَأَتْ وَلَا أُذُنٌ سَمِعَتْ وَلَا خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ.

En effet, la difficulté dans la patience à ne pas commettre les péchés dans ce bas-monde, par rapport au châtement que la personne évitera grâce à cela, lors d'un jour dont la durée vaudra cinquante mille ans, c'est comme si cette difficulté n'était rien. C'est comme si ce n'était pas une difficulté ! Car la réussite et la victoire que trouvera cette personne dans l'au-delà grâce à sa patience face aux péchés dans ce bas monde, sera très très grande. En effet, elle gagnera le Paradis dans lequel il y a ce qu'aucun œil n'a jamais vu, ce qu'aucune oreille n'a jamais entendu et ce qui n'a pas même effleuré l'imagination d'un être humain.

فَالْبَعْثُ هُوَ خُرُوجُ الْمَوْتَى مِنَ الْقُبُورِ بَعْدَ إِعَادَةِ الْجَسَدِ الَّذِي أَكَلَهُ التُّرَابُ إِنْ كَانَ مِنَ الْأَجْسَادِ الَّتِي يَأْكُلُهَا التُّرَابُ وَهِيَ أَجْسَادُ غَيْرِ الْأَنْبِيَاءِ لِقَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ "إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الْأَنْبِيَاءِ"^٣ وَكَذَلِكَ شُهَدَاءُ الْمَعْرَكَةِ الَّذِينَ مَاتُوا فِي قِتَالِ الْكُفَّارِ وَبَعْضُ الْأَوْلِيَاءِ لَا تَأْكُلُ الْأَرْضُ أَجْسَادَهُمْ لِمَا تَوَاتَرَ مِنْ مُشَاهَدَةِ ذَلِكَ.

La résurrection, c'est la sortie des morts de leurs tombes, après la création de leur corps qui avaient été assimilés par la terre, s'ils font partie des corps qui sont assimilés par la terre. Il s'agit des corps des autres personnes que les prophètes. Preuve en est la parole du Prophète *salla l-Lahou ^alayhi wasallam* : ce qui signifie : « **Allah a interdit à la terre d'assimiler le corps des prophètes.** »

Les martyrs de combat également, et certains saints, la terre n'assimile pas leur corps. Tout comme cela a été observé concernant certains saints et qui a été rapporté par *tawatour*⁴.

ثُمَّ يَجْمَعُ النَّاسُ إِلَى أَرْضِ الْمَحْشَرِ فَيُحْشَرُونَ قَالَ اللَّهُ تَعَالَى ﴿وَحَشَرْنَاهُمْ فَلَمْ نُغَادِرْ مِنْهُمْ أَحَدًا﴾^٥ أَيَّ جَمَعْنَاهُمْ إِلَى الْمَوْقِفِ فَلَمْ نَتْرُكْ مِنْهُمْ أَحَدًا وَيَكُونُ حَشْرُ النَّاسِ عَلَى ثَلَاثَةِ أَقْسَامٍ قِسْمٌ كَسُونَ رَاكِبُونَ عَلَى نُوقٍ رَحَائِلُهَا مِنْ ذَهَبٍ طَاعِمُونَ شَارِبُونَ وَهُمْ الْأَتْقِيَاءُ وَقِسْمٌ حُفَاةٌ عُرَاءٌ وَهُمْ الْعَصَاةُ وَقِسْمٌ يُحْشَرُونَ حُفَاةٌ عُرَاءٌ عَلَى وُجُوهِهِمْ وَهُمْ الْكُفَّارُ

^٣ رواه ابن ماجه وغيره.

⁴ Par « *tawatour* » signifie par un grand nombre de personnes ayant témoigné de cela de sorte qu'il soit inconcevable d'habitude qu'ils concordent à mentir ou à se tromper sur le sujet.

^٥ سورة الكهف.

Puis les gens seront rassemblés, sur la terre du rassemblement. *Allah ta^ala* dit : ce qui signifie : « **Nous les rassemblerons et Nous n'en laisserons aucun de côté.** »

Et le Jour du jugement, les gens seront rassemblés en trois catégories : une catégorie de gens qui seront habillés, assis sur des montures dont les selles sont en or, nourris et abreuvés. Il s'agit des pieux. Les gens de la deuxième catégorie seront pieds nus et dénudés. Il s'agit des désobéissants. Et une troisième catégorie de gens qui seront pieds nus, dénudés et traînés sur leur visage, ce seront les mécréants.

فَفِي سُنَنِ النَّسَائِيِّ عَنْ أَبِي ذَرِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ قَالَ إِنَّ الصَّادِقَ الْمَصْدُوقَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَنِي أَنَّ النَّاسَ يُحْشَرُونَ ثَلَاثَةَ أَفْوَاجٍ فَوْجٌ رَاكِبِينَ طَاعِمِينَ كَاسِينَ وَفَوْجٌ تَسْحَبُهُمُ الْمَلَائِكَةُ عَلَى وُجُوهِهِمْ وَتَحْشُرُهُمُ النَّارُ وَفَوْجٌ يَمْشُونَ وَيَسْعَوْنَ أَهْ وَفِيهَا أَيْضًا عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يُبْعَثُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ حُفَاءَ عُرَاءَ غُرْلًا فَقَالَتْ عَائِشَةُ فَكَيْفَ بِالْعَوْرَاتِ قَالَ ﴿لِكُلِّ أَمْرٍ مِنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُعْنِيهِ﴾^٦ اه

En effet, il est rapporté dans [le recueil de paroles prophétiques intitulé] *Sounan de An-Naça'iyi*, d'après *Abou Dharr* que *Allah* l'a agréé, qu'il a dit : le [Prophète] véridique qui a reçu la révélation véridique m'a dit : ce qui signifie : « **Certes les gens seront rassemblés au Jour du jugement en trois groupes, un groupe de gens sur des montures, repus, vêtus, un groupe de gens traînés par les anges sur leurs visages qui seront poussés par le feu jusqu'au lieu de rassemblement et un groupe de gens qui marcheront et qui accourront.** »

Il y a également à ce propos d'après *^A'ichah* que *Allah* l'a agréé, que le Messager de *Allah*, *salla l-Lahou ^alayhi wasallam* a dit : ce qui signifie : « **Les gens au Jour du jugement seront rassemblés pieds nus, dénudés⁷ et non circoncis.** »

Alors *^A'ichah* que l'a agréé a dit : « *Et les zones de pudeur ?* » Le Prophète a alors cité la parole de *Allah ta^ala* : qui signifie : « **Chaque personne aura ce Jour-là quelque chose qui la préoccupera.** »

وَقَدْ صَحَّ أَنَّ الشَّامَ هِيَ أَرْضُ الْمَحْشَرِ فَيَخْرُجُ النَّاسُ مِنْ قُبُورِهِمْ وَيُوجَّهُونَ إِلَى أَرْضِ الشَّامِ ثُمَّ يُنْقَلُونَ عِنْدَ ذَلِكَ الْجِبَالِ إِلَى ظُلْمَةٍ عِنْدَ الصِّرَاطِ ثُمَّ يَرُدُّونَ بَعْدَ تَبْدِيلِ صِفَاتِ الْأَرْضِ إِلَيْهَا وَهِيَ

^٦ سورة عبس.

⁷ Comme il est connu, les Prophètes et les pieux seront rassemblés vêtus.

الأَرْضُ الْمُبَدَّلَةُ وَصِفْتُهَا أَنَّهَا بَيْضَاءُ كَالْفِضَّةِ لَيْسَ عَلَيْهَا شَجَرٌ وَلَا وَهْدَةٌ وَلَا جَبَلٌ وَعَلَيْهَا
يَكُونُ الْحِسَابُ فَتُعْرَضُ الْأَعْمَالُ عَلَى الْعِبَادِ كُلِّ وَاحِدٍ يُعْرَضُ عَلَيْهِ مَا عَمِلَ فِي الدُّنْيَا.

Il a été authentifié que le *Cham* sera la terre de rassemblement. Les gens sortiront de leurs tombes et seront dirigés vers la terre du *Cham*. Ensuite, ils seront transportés, lorsque les montagnes seront aplanies, vers une obscurité au voisinage du *Sirat*, puis ils seront ramenés sur la terre après que ses caractéristiques auront changé. Elle deviendra alors la terre changée qui a pour description qu'elle sera blanche comme l'argent, elle ne comporte pas d'arbre, ni d'abîme, ni de montagne. Le jugement aura lieu sur cette terre changée. Les actes seront exposés aux esclaves. Il sera exposé à chacun les actes qu'il a faits dans le bas-monde.

ثُمَّ تُوزَنُ أَعْمَالُ الْعِبَادِ، قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى ﴿وَالْوَزْنُ يَوْمَئِذٍ الْحَقُّ فَمَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ
فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ ﴿٨﴾ وَمَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ الَّذِينَ خَسِرُوا أَنفُسَهُمْ بِمَا كَانُوا بِآيَاتِنَا
يَظْلِمُونَ ﴿٩﴾﴾^٨ وَالْمِيزَانُ الَّذِي تُوزَنُ عَلَيْهِ الْأَعْمَالُ ذَلِكَ الْيَوْمَ شَبِيهُ بِمِيزَانِ الدُّنْيَا فَلَهُ قَصَبَةٌ
وَكَقَّتَانِ لَكِنَّهُ عَظِيمُ الْجِزْمِ كَبِيرُ الْحِجْمِ فَتُوضَعُ صَحَائِفُ الْحَسَنَاتِ فِي كَفَّةٍ وَصَحَائِفُ السَّيِّئَاتِ
فِي كَفَّةٍ

Puis, ce sont les actes des esclaves qui seront pesés. *Allah Tabaraka wata^ala* dit : ce qui signifie : « **La pesée ce Jour-là sera juste. Ceux dont les bonnes œuvres l'emporteront, ceux-là feront partie des gagnants. Et ceux dont les mauvaises œuvres l'emporteront, ceux-là auront causé la perte de leur âme parce qu'ils auront reniés Nos arguments.** »

La balance sur laquelle seront pesés les actes ce Jour-là est semblable aux balances du bas monde, avec une potence et deux plateaux. Mais elle est extrêmement grande. Les livrets des bonnes œuvres seront pesés sur l'un des deux plateaux et les livrets des mauvaises œuvres seront pesés sur l'autre plateau.

﴿فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ ﴿٦﴾﴾^٩ أَي رَجَحَتْ صَحَائِفُ حَسَنَاتِهِ عَلَى صَحَائِفِ سَيِّئَاتِهِ ﴿فَهُوَ
فِي عَيْشَةٍ رَاضِيَةٍ ﴿٧﴾﴾^{١٠} فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ الَّذِينَ ظَفَرُوا وَرَجَحُوا فَيَدْخُلُونَ الْجَنَّةَ بِلا عَذَابٍ
حَيْثُ الْعَيْشُ الْهَنِيُّ الْمُرْضِيُّ ﴿وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ ﴿٨﴾﴾^{١١} أَي رَجَحَتْ صَحَائِفُ سَيِّئَاتِهِ
عَلَى صَحَائِفِ حَسَنَاتِهِ أَوْ لَمْ تَكُنْ لَهُ حَسَنَاتٌ بِالْمَرَّةِ وَهُوَ الْكَافِرُ

^٨ سورة الأعراف.

^٩ سورة القارعة.

^{١٠} سورة القارعة.

^{١١} سورة القارعة.

La parole de *Allah ta^ala* :

﴿ فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ ﴿٦﴾ ﴾

c'est-à-dire, ceux dont les bonnes œuvres l'emporteront sur les mauvaises,

﴿ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ ﴿٧﴾ ﴾

c'est-à-dire qu'ils connaîtront une vie paisible : ceux-là seront les victorieux qui auront gagné. Ils rentreront au Paradis sans châtement, là où se trouve la vie paisible et heureuse.

﴿ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ ﴿٨﴾ ﴾

c'est-à-dire ceux dont le plateau des mauvaises œuvres l'emportera sur le plateau des bonnes œuvres, ou bien qui n'auront pas de bonnes œuvres du tout comme les mécréants,

﴿ فَأَمَّهُ هَاوِيَةٌ ﴿٩﴾ ﴾^{١٢} أَي فَمَصِيرُهُ إِلَى جَهَنَّمَ وَسُمِّيَتْ هَاوِيَةً لِأَنَّهُ يُهْوَى فِيهَا مَعَ بُعْدِ قَعْرِهَا فَأَمَّا الْكَافِرُ فَيَصِلُ إِلَى الْقَعْرِ وَأَمَّا الْمُسْلِمُ الَّذِي يُعَدَّبُ فِيهَا فَلَا يَصِلُ إِلَيْهِ ﴿وَمَا أَدْرَاكَ مَا هِيَ﴾^{١٣} ﴿تَعْظِيمٌ لِشِدَّتِهَا فَقَدْ وَرَدَ فِي الْحَدِيثِ أَنَّهُ أُوقِدَ عَلَيْهَا أَلْفَ سَنَةٍ حَتَّى احْمَرَّتْ ثُمَّ أُوقِدَ عَلَيْهَا أَلْفَ سَنَةٍ حَتَّى ابْيَضَّتْ ثُمَّ أُوقِدَ عَلَيْهَا أَلْفَ سَنَةٍ حَتَّى اسْوَدَّتْ فَهِيَ سَوْدَاءٌ مُظْلِمَةٌ

﴿ فَأَمَّهُ هَاوِيَةٌ ﴿٩﴾ ﴾

c'est-à-dire que leur demeure sera l'enfer. L'enfer a été appelé *hawiyah*, car les gens y chuteront alors que son fond est profond. Les mécréants parviendront jusqu'au fond de l'enfer. Quant aux musulmans qui y seront châtiés, ils n'atteindront pas le fond.

﴿ وَمَا أَدْرَاكَ مَا هِيَ ﴿١٠﴾ ﴾

ceci pour exprimer la très forte intensité du feu de l'enfer. En effet, il a été rapporté dans le *hadith* que le feu a été attisé durant mille ans jusqu'à devenir rouge, puis mille ans jusqu'à devenir blanc, puis mille ans jusqu'à devenir noir, et actuellement, il est noir ténébreux.

﴿ نَارٌ حَامِيَةٌ ﴿١١﴾ ﴾^{١٤} أَي حَرُّهَا شَدِيدٌ. فَقَدْ رَوَى الْبُخَارِيُّ مِنْ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نَارُكُمْ جُزْءٌ مِنْ سَبْعِينَ جُزْءًا مِنْ نَارِ جَهَنَّمَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ كَأَنَّكَ لَكَافِيَةٌ قَالَ فَضَلَّتْ عَلَيْهِنَّ بِتِسْعَةِ وَسِتِّينَ جُزْءًا كُلُّهُنَّ مِثْلُ حَرِّهَا اه

﴿ نَارٌ حَامِيَةٌ ﴿١١﴾ ﴾

^{١٢} سورة الفارعة.

^{١٣} سورة الفارعة.

^{١٤} سورة الفارعة.

c'est-à-dire que sa chaleur est extrême. *Al-Boukhariyy* a rapporté du *Hadith* de *Abou Hourayrah* que *Allah* l'agrée que le Messager de *Allah*, *salla l-Lahou ^alayhi wasallam* a dit : ce qui signifie : « **Votre feu représente un soixante dixième du feu de l'enfer.** »

On lui a dit : « *Ô Messager de Allah, certes il est suffisant.* » Le Prophète *salla l-Lahou ^alayhi wasallam* a dit : ce qui signifie : « **L'enfer dépasse votre feu de soixante-neuf parts, toutes aussi intenses.** »

ثُمَّ يُجْزَوْنَ بَعْدَ ذَلِكَ عَلَى حَسَنَاتِهِمْ وَعَلَى سَيِّئَاتِهِمْ، كُلٌّ عَلَى حَسَبِ مَا عَمِلَ فَالْمُؤْمِنُ الَّذِي
وُزِنَتْ أَعْمَالُهُ فَرَجَحَتْ سَيِّئَاتُهُ عَلَى حَسَنَاتِهِ فِي خَطَرٍ شَدِيدٍ، هُوَ تَحْتَ الْمَشِيئَةِ إِنْ شَاءَ اللَّهُ
عَذَّبَهُ فِي النَّارِ عَذَابًا أَلِيمًا وَإِنْ شَاءَ عَفَا عَنْهُ وَأَدْخَلَهُ الْجَنَّةَ لِكِنَّةٍ إِذَا دَخَلَ النَّارَ بِمَعَاصِيهِ فَلَا
بُدَّ أَنْ يَخْرُجَ مِنْهَا بَعْدَ مُدَّةٍ بِسَبَبِ إِيمَانِهِ كَمَا جَاءَ فِي الْحَدِيثِ يَخْرُجُ مِنَ النَّارِ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا
اللَّهُ وَفِي قَلْبِهِ وَزُنْ ذَرَّةٌ مِنْ إِيمَانٍ اه رَوَاهُ الْبُخَارِيُّ.

Ensuite ils seront rétribués pour leurs bonnes œuvres et pour leurs mauvaises œuvres, chacun selon ses œuvres. Le croyant dont les actes seront pesés et dont les mauvaises actions l'emporteront sur les bonnes œuvres, sera dans un grand danger. Son devenir est selon la volonté de *Allah*. Si *Allah* veut, Il le châtie d'un châtement douloureux, et si *Allah* veut, Il lui pardonne et le fait entrer au Paradis. Mais si un croyant entre en enfer à cause de ses péchés, il en sortira nécessairement après un certain temps grâce à sa foi. Tout comme cela est rapporté dans le *Hadith* : ce qui signifie : « **Sortira de l'enfer quiconque aura dit la 'ilaha 'il-la l-Lah en ayant dans son cœur le minimum de la foi.** »

وَاعْلَمُوا أَنَّ أَعْمَالَنَا تَجْرِي بِنَا فَتَوْضَعُ عَلَى الْمِيزَانِ وَكُلُّ وَاحِدٍ مِنَّا يَنْظُرُ وَيَنْتَظِرُ حُكْمَ
اللَّهِ فِيهِ، فَاتَّقُوا هَذَا الْيَوْمَ، الْيَوْمَ الْعَظِيمَ الَّذِي تُرْجَعُونَ فِيهِ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ يَوْمَ يَفْرُ الْمَرْءُ مِنْ
أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ اتَّقُوا هَذَا الْيَوْمَ. وَتَقْوَى هَذَا الْيَوْمِ وَبَلَائِهِ يَكُونُ بِطَاعَةِ اللَّهِ

Sachez aussi que notre avancement sur le pont le jour dernier sera en fonction de nos actes, qui seront ensuite pesés sur la balance, chacun de nous va regarder et attendre le jugement de *Allah* pour ce qui le concerne. Alors accomplissez dans cette vie ce qui vous protégera ce Jour-là, ce Jour éminent dans lequel vous reviendrez à la vie pour le jugement de *Allah* *^azza wajall*, le Jour où la personne va fuir son frère, son père, sa mère, sa compagne et ses enfants. Faites ce qui vous protégera ce Jour-là. La protection de ce Jour-là et de ses épreuves s'obtient par l'obéissance à *Allah*.

ذَلِكَ الْيَوْمَ تَذْهَلُ فِيهِ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمَلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَى
وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ ذَلِكَ الْيَوْمَ الَّذِي تَشَقُّقُ فِيهِ السَّمَاوَاتُ وَتَشْتَعِلُ فِيهِ

الْبِحَارُ، فَأَعْمَلُوا وَاجْتَهِدُوا فِي الطَّاعَاتِ وَتَعَلَّمُوا وَعَلَّمُوا الْخَيْرَاتِ فَإِنَّ الدُّنْيَا دَارُ الْعَمَلِ،
وَالْآخِرَةُ دَارُ الْحِزَابِ عَلَى الْعَمَلِ

Ce Jour-là, chaque femme qui allaite va délaissier, par stupéfaction, l'enfant qu'elle allaite. Chaque femme enceinte accouchera et les gens paraîtront comme ivres alors qu'ils ne le seront pas, tant le châtimeut de *Allah* est douloureux. Ce Jour-là, durant lequel les cieus se fissureront et les mers se transformeront en feu. Alors œuvrez et appliquez-vous dans les actes d'obéissance. Apprenez, enseignez le bien, car le bas-monde est une résidence pour les œuvres, l'au-delà est une résidence pour la rétribution des œuvres.

فَقَدَّ رَوَى التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَةَ عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ "الْكَيْسُ مَنْ دَانَ نَفْسَهُ وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ، وَالْعَاجِزُ مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا وَتَمَتَّى عَلَى اللَّهِ" الْكَيْسُ أَيُّ الْعَاقِلِ الْمُتَبَصِّرِ فِي الْأُمُورِ النَّاطِرِ فِي الْعَوَاقِبِ مَنْ دَانَ نَفْسَهُ أَيُّ حَاسِبٍ نَفْسَهُ فِي الدُّنْيَا قَبْلَ أَنْ يُحَاسِبَ يَوْمَ الْقِيَامَةِ وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ أَيُّ عَمِلَ الْعَمَلَ الَّذِي يَنْفَعُهُ فِي الْآخِرَةِ أَيُّ الطَّاعَاتِ وَتَرَكَ مَا يَضُرُّهُ فِيهَا أَيُّ الْمُحَرَّمَاتِ

At-Tirmidhiyy, Ibnou Majah ont rapporté de *Chaddad Ibnou 'Aws*, que *Allah* l'agrée, que le Prophète *salla l-Lahou ^alayhi wasallam* a dit :

((الْكَيْسُ مَنْ دَانَ نَفْسَهُ وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ، وَالْعَاجِزُ مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا وَتَمَتَّى عَلَى اللَّهِ))

c'est-à-dire que la personne intelligente, éclairée dans les sujets importants et qui étudie les conséquences des choses, c'est celle qui se demande des comptes à elle-même dans le bas-monde avant d'avoir à rendre des comptes au Jour du jugement, et qui œuvre pour ce qui advient après la mort, c'est-à-dire qui accomplit les actes qui lui seront utiles dans l'au-delà – les actes d'obéissances–, et qui délaisse ce qui lui sera nuisible – les péchés–.

وَالْعَاجِزُ وَهُوَ الَّذِي غَلَبَتْهُ نَفْسُهُ فَقَصَرَ فِي طَاعَةِ اللَّهِ رَبِّ الْعَالَمِينَ مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا أَيُّ جَعَلَهَا تَابِعَةً لِهَوَاهَا فَلَمْ يَكْفُفْهَا عَنِ الشَّهَوَاتِ وَلَمْ يَمْنَعَهَا عَنِ الْوُقُوعِ فِي الْمُحَرَّمَاتِ وَتَمَتَّى عَلَى اللَّهِ أَيُّ يَقَعُ فِي الْمَعَاصِي وَيَطْلُبُ الْجَنَّةَ مِنْ غَيْرِ عَمَلٍ لَهَا.

L'incapable, c'est celui dont les passions de son âme ont pris le dessus, et qui a failli à l'obéissance à *Allah* le Seigneur des mondes et a fait que son âme suive ses passions interdites. Il ne s'en est pas empêché, il ne s'est pas interdit de tomber dans le péché, et espère le Paradis sans châtimeut !

وَيُرَوَّى عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ أَنَّهُ قَالَ حَاسِبُوا أَنْفُسَكُمْ قَبْلَ أَنْ تُحَاسَبُوا وَتَزَيَّنُّوا
لِلْعَرْضِ الْأَكْبَرِ وَإِنَّمَا يَخْفَى الْحِسَابُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى مَنْ حَاسَبَ نَفْسَهُ فِي الدُّنْيَا. قَالَ تَعَالَى
﴿يَوْمَئِذٍ تُعْرَضُونَ لَا تَخْفَى مِنْكُمْ خَافِيَةٌ﴾^{١٥}.

Il a été rapporté de [^]Oumar Ibnou l-Khattab qu'il a dit : « Rendez-vous des comptes à vous-mêmes avant d'avoir à rendre des comptes, et embellissez-vous pour la grande exposition. L'exposition des actes sera facilitée le Jour du jugement pour celui qui se sera demandé des comptes à lui-même dans le bas-monde. ». Allah ta[^]ala dit : ce qui signifie : « **Ce Jour-là, vos actes vous seront exposés, rien de ce que vous aviez fait ne sera dissimulé.** »

هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ لِي وَلَكُمْ.

^{١٥}سورة الحاقة.

الخطبة الثانية

الْحَمْدُ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَسَيِّئَاتِ
أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يَضِلْ فَلَا هَادِيَ لَهُ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ
الصَّادِقِ الْوَعْدِ الْأَمِينِ وَعَلَى إِخْوَانِهِ النَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ؛ عِبَادَ اللَّهِ، أُوصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ
الْعَلِيِّ الْعَظِيمِ فَاتَّقُوهُ وَخَافُوهُ.

وَاعْلَمُوا أَنَّ اللَّهَ أَمَرَكُمْ بِأَمْرٍ عَظِيمٍ، أَمَرَكُمْ بِالصَّلَاةِ وَالسَّلَامِ عَلَى نَبِيِّهِ الْكَرِيمِ فَقَالَ ﴿
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا﴾^{١٦}.
اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ
سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ
وَعَلَى ءَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مُجِيدٌ، يَقُولُ اللَّهُ تَعَالَى ﴿يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ إِنَّ
زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ﴾^{١٧} يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمَلٍ
حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ﴾^{١٨}، اللَّهُمَّ إِنَّا
دَعَوْنَاكَ فَاسْتَجِبْ لَنَا دُعَاءَنَا فَاغْفِرِ اللَّهُمَّ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا اللَّهُمَّ اغْفِرِ لِلْمُؤْمِنِينَ
وَالْمُؤْمِنَاتِ الْأَحْيَاءِ مِنْهُمْ وَالْأَمْوَاتِ رَبَّنَا ءَاتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ
النَّارِ. عِبَادَ اللَّهِ إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ
وَالْبَغْيِ، يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ. اذْكُرُوا اللَّهَ الْعَظِيمَ يَنْبِئِكُمْ وَاشْكُرُوهُ يَزِدْكُمْ وَاسْتَغْفِرْهُ
يَغْفِرْ لَكُمْ وَاتَّقُوهُ يَجْعَلْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مَخْرَجًا، وَأَقِمِ الصَّلَاةَ.

^{١٦} سورة الأحزاب/٥٢.

^{١٧} سورة الحج/١-٢.